

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை

(Under Section 154 Cr.P.C.)

(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I1. District : Kanchipuram
மாவட்டம்PS: Kanchipuram
காவல்நிலையம்Year: 2023
ஆண்டுFIR No.:
மு.த.அ. எண்Date: 29/08/2023
நாள்

at 16.30 hrs

2. (i) Act சட்டம்: The prevention of Corruption Sections பிரிவுகள்:

(ii) Act சட்டம்: ACT, 1988 (as amended in 2018) Sections பிரிவுகள்: U/s 7

(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:

(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :

3. (a) Occurrence of Offence Day : Date from : 28.08.2023 Date to : 29.08.2023 at 17.45 hrs

குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை

Time Period : Time from : Time to :

நேர அளவு நேரம் முதல் நேரம் வரை

(b) Information Received at PS. Date : 29.08.2023 Time : 15.00 hrs

காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்

(c) General Diary Reference : Entry No(s) 29.08.2023 Time : 15.00 hrs & 16.30 hrs
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்

4. Type of Information : Written/ Oral : Statement recorded from complainant

ஆவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக

5. Place of Occurrence (a) Direction and Distance from PS: North-East at about 4 kms

குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்

Beat Number :
முறைக் காவல் எண்(b) Address : Revenue Section, Kanchipuram Corporation,
முகவரி Kanchipuram.

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :

இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்

6. Complainant / Informant (a) Name : Tr. a. Sundar

குற்றமுறையிட்டாளர் / தகவல் தந்தவர் பெயர்

(b) Father's/ Husband's Name : 3/0 Govindasamy
தந்தை / கணவர் பெயர் chettiyar,

(c) Date / Year of Birth : Age-56

நாள் / பிறந்த ஆண்டு

(d) Nationality : Indian

நாட்டினம்

(e) Passport No. :

வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்

Date of Issue :

வழங்கப்பட்ட நாள்

Place of Issue :

வழங்கப்பட்ட இடம்

(f) Occupation :

தொழில்

(g) Address :

முகவரி

No. 48, SL city, Ewalur,
Kanchipuram Taluk & District.

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)

தெரிந்த / ஐயப்பட்டிருந்த / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்

(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)

Tmt. Renuka, Bill collector, Revenue Section,
Kanchipuram Corporation, Kanchipuram.

8. Reasons for delay in reporting by the complainant / Informant:

குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

[P.T.O.]

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)

களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்) - NIL -

10. Total value of properties stolen / involved :

களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

Demand of Rs 10,000/- as bribe

11. Inquest Report / Un-natural death Case No. if any:

பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்

- nil -

12. FIR Contents (Attach separate sheet, if required) :

முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

FIR contents enclosed herewith
Separat sheet.

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed R. Geetha Rank Inspector of Police to take up the investigation / Refused Investigation / transferred to PS..... V. S. S. / Kanchipuram point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதல. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுத்தவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station.
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:

நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

30.08.2013 at 08:50hrs.

Name: பெயர் R. Geetha
Rank: நிலை Inspector of Police No.
Vigilance & Anti-corruption
Kanchipuram

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE

முதல் தகவல் அறிக்கை

INTEGRATED INVESTIGATION FORM-I

(Under Section 154 Cr.P.C)

(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

C

12513107

(Contents of the F.I.R. in Kanchipuram V & AC, Cr.No.06/AC/2023/KM, U/s 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) continues . . .)

பணிந்து அனுப்பப்படுகிறது

இன்று 29.08.2023-ந் தேதி பிற்பகல் சுமார் 14.30 மணியளவில் காவல் ஆய்வாளராகிய நான் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரில் இருந்தபோது, G.சுந்தர், வயது-56, த/பெ.கோவிந்தசாமி செட்டியார், எண்.48, S.L. சிட்டி, ஏனாத்தூர், காஞ்சிபுரம் தாலுக்கா & மாவட்டம் என்பவர் நிலையம் ஆஜரானவரை விசாரணை செய்து, பின்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தை சுமார் 15.00 மணி முதல் 15.30 மணி வரை பதிவு செய்த புகார் வாக்குமூலம் பின்வருமாறு, நான், மேற்கண்ட விலாசத்தில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மனைவி பெயர் S.பானு, எனக்கு அசோக்குமார், மதன்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் எனது சிறிய மகன் மதன்குமார் என்பவருடன் வசித்து வருகிறேன். நான் கடந்த 2019-ல் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் டவுன் நகர சர்வே எண்.1758/31, கதவு எண்.50/51, மதுராந்தோட்டத் தெருவில் உள்ள 460 சதுரடி கொண்ட வீட்டினை எனது மகன்கள் இருவர் பெயரில் கிரையத்திற்கு காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர்-IV அலுவலகத்தில் ஆவண எண்.796/2019, நாள் 21.02.2019 ஆக பதிவு செய்யப்பட்டது. பின்பு நான் கடந்த 25.08.2021-ந் தேதியில் காஞ்சிபுரம் மாநாகராட்சியில் மேற்படி சொத்திற்கு சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி எனது மகன்கள் பெயரில் விண்ணப்பம் செய்திருந்தேன். மேற்படி மனு தொடர்ந்து நிலுவையில் இருக்கவே, நான் மீண்டும் கடந்த 05.12.2022 ந் தேதியில் காஞ்சிபுரம் மாநாகராட்சியில் எனது மகன் பெயரில் விண்ணப்பித்தேன். பின்பு மேற்படி மனுக்கள் தொடர்பாக எனது சொத்து உள்ள 18வது வார்டுக்குட்பட்ட பில் கலெக்டர்/வரிவசூல் செய்பவர், திருமதி.ரேணுகா அவர்களை பல முறை சந்தித்து பெயர் மாற்றம் செய்து தருமபடி தெரிவித்தேன், ஆனால் அவர் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் காலம்தாழ்த்தி வந்தார், பின்னர் கடந்த ஜூலை-2023 மாதம் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சொத்து வரி எனது மகன் பெயர் மாற்றம் தொடர்பாக கேட்டபோது, அவர் சொத்தின் மீது நிலுவையில் உள்ள சொத்து வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் குடிநீர்வரி ஆகியவற்றை செலுத்துமாறு சொன்னார். அதன்பேரில் நான் கடந்த 08.07.2023-ந் தேதியில் மேற்படி சொத்திற்கான சொத்து வரி, பாதாள சாக்கடை வரி ஆகியவற்றை பழைய உரிமையாளர்கள் பெயரிலேயே காஞ்சிபுரம் மாநாகராட்சியில் செலுத்தினேன். பின்பு இது தொடர்பாக மீண்டும் நான் 28.08.2023-ந் தேதி மாலை சுமார் 17.45 மணிக்கு காஞ்சிபுரம் மாநாகராட்சியில் உள்ள வருவாய் பிரிவு அலுவலகத்திற்கு சென்று, பில் கலெக்டர் திருமதி.ரேணுகா அவர்களை சந்தித்து சொத்து வரியில்


(FIR contents, continues to next page.....)

(Contents of the F.I.R. in Kanchipuram V & AC, Cr.No.06/AC/2023/KM, U/s 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) continues . . .)

எனது மகன் பெயர் மாற்றம் தொடர்பாக கேட்டதற்கு, தனக்கு பணம் ரூ.15,000/-ம் தர வேண்டும் என்றும், பணம் தந்தால் தான் உங்களது சொத்திற்கான சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றும், நீங்கள் பணம் தராததால்தான் நீண்ட நாட்களாக உங்களது மனு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். அதற்கு நான் பணம் ரூ.15,000/- தர மாட்டேன் என்று சொன்னேன். பின்பு அவர் சரி, பணம் ரூ.10,000/-மாவது கொடுத்தால் தான், உங்களது மகன்கள் பெயரில் சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்து, மேற்படி பணம் ரூ.10,000/-த்துடன் தன்னை அவரது அலுவலகத்தில் நாளை (30.08.2023) காலை சுமார் 9 மணி முதல் 10 மணிக்குள் வந்து சந்தித்து பணத்தை கொடுக்குமாறும், அவ்வாறு தான் அலுவலகத்தில் இல்லையென்றால், ஏரியாவில் எங்கு உள்ளேன் என்று தனக்கு செல்போன் செய்துவிட்டு, பின்பு அவர் சொல்லும் இடத்திற்கு வந்து பணத்தை கொடுக்குமாறும் தெரிவித்தார். எனக்கும் எனது மகன்களுக்கும் மேற்படி திருமதி.ரேணுகா, பில் கலெக்டர் அவர்களுக்கு லஞ்சப்பணம் கொடுக்க விருப்பம் இல்லாததால், இன்று 29.08.2023-ம் தேதி திருமதி.ரேணுகா, பில் கலெக்டர், 18 வது வார்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி அவர்கள் கேட்ட லஞ்சப் பணம் ரூ.10,000/-த்துடன், மேற்படி திருமதி.ரேணுகா, பில் கலெக்டர் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி தங்களிடம் புகார் வாக்குமூலம் கொடுக்கிறேன். மேலும், அவர் மீது தாங்கள் எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனக்கு சரியாக எழுத தெரியாது, ஆனால் படிப்பேன், மேற்படி புகார் வாக்குமூலத்தை நான் சொல்ல சொல்ல காவல் ஆய்வாளராகிய தாங்கள் அலுவலக கணினியில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்து அதனை என்னிடம் கொடுத்தீர்கள். நான் படித்து பார்த்தேன், சொன்னபடி சரியாக இருந்தது, அதில் நான் கையொப்பம் செய்தேன்., SdXXX G.சுந்தர், 29.08.2023.

Honoured Madam,

The above statement of complaint was recorded by me on 29.08.2023 between 15.00 hrs and 15.30 hrs, after verifying the antecedents of the accused and credibility of the complainant. After obtaining permission from the DVAC, Chennai, I have registered a case in Kanchipuram V&AC, Cr.No.6/AC/2023/KM, u/s. 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) on 29.08.2023 at 16.30 hrs. The original FIR along with statement of complaint sent to the Hon'ble CJM cum Special Judge, Chengalpet. Copies send to the Officers concerned and took-up the investigation.


29/8/2023
SdXXX/VPAE
Kanchipuram.